[31st March 1969

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி: (அ) ஆம் பயிரிடப்படுகிறது.

(இ) இதுவரையில் 130 ஹெக்டேர் பரப்பில் செம் மரங்கள் பயிரிடப் பட்டுள்ளன.

Kandamanaickanoor Zamin Forest

*303 Q.—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Food and Agriculture be pleased to state—

(a) whether there is any proposal to lease out the forest areas of former Kandamanaickanoor Zamin area of Madurai district;

(b) if so, the number of acres proposed to be leased out; and

(c) the number of applicants for leasing?

கண்டமநாயக்கனூர் ஜமீன் பகுதி

திரு. என். ஆர். தியாகராஜன்: மாண்புமிகு உணவு-வேளாண்மை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டு கிறேன்—

(அ) மதுரை மாவட்ட கண்டமநாயக்கனூர் முன்னாள் ஜமீன் காட்டுப் பகுதி நிலங்களை குத்தகைக்கு விடும் செயற்குறிப்பு ஏதேனும் உண்டா ?

(இ) ஆமெனில், எவ்வளவு ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட உத்தேசிக்கப்பட்டுள்ளது ?

(உ) எத்தனை பேர் குத்தகைக்கு நிலம் கேட்டு மனு செய்துள்ளனர் ?

மாண்புமிகு திரு ஏ. கோவிந்தசாமி : (அ) ஆம்.

(இ) ஆண்டு (உ) இந்த இடத்தில் நில அளவை வேலையும் நில வளைவுக்கோடு வரையறுத்தல் வேலையும் நடந்து கொண்டுவருகின்றன. இந்த வேலைகள் பூர்த்தியானவுடன் தான் குத்தகைக்கு விடப்படும் நிலத்தின் பரப்பளவு தெரியவரும்.

Ceylon Naval Crafts

*304 Q.—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Food and Agriculture be pleased to state—

(a) whether the Patrol parties of Ceylon touch Rameswaram often;

(b) whether it is a fact that they abduct the fishermen fishing in our territorial waters; and

(c) if so, the action taken thereon?

இலங்கை ரோந்துப் படையினர்

திரு. என். ஆர். தியாகராஜன்: மாண்புமிகு உணவு- வேளாண்மை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டு கிறேன்—

(அ) இலங்கை ரோந்து படையினர் அடிக்கடி இராமேஸ்வரம் வரை வந்து போகின்றனரா ?

(இ) இவர்கள் நமது எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களை பிடித்துச் செல்வது உண்மையா ?

(உ) ஆமெனில், இதன் மேல் எடுத்த நடவடிக்கை யாது ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : (அ), (இ) & (உ) இராமேஸ்வரத்துக்கு அப்பால் இந்தியக் கடல் எல்லைப் பகுதிகளில் இலங்கை கப்பற்படையைச் சேர்ந்த படகுகளில் வந்தவர்கள் இந்திய மீனவர்களுக்குத் தொல்லை கொடுத்ததாக, 1968 அக்டோபரில் அரசுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்வரசு முறையீடு செய்துகொண்டதன் பேரில், இந்திய அரசு, அத்தகைய நிகழ்ச்சிகள் மீண்டும் ஏற்படா வண்ணம் கவனித்துக் கொள்வதற்காக இலங்கை அரசுடன் இது குறித்துக் கடிதத் தொடர்பு மேற்கொண்டுள்ளது.

THIRU D. SANTOSHAM : Is it the responsibility of the Central Government or the State Government to prevent these unauthorised intrusions?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : மத்திய சர்க்காருடைய கடமை அது. மத்திய சர்க்காருக்கு இந்த அரசு இத்தகைய நிலைமைகள் ஏற்படும்போது எடுத்துக் கூறுகிறார்கள். மத்திய அரசு தான் இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு இந்த மாதிரி சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறது.

Plastic beads in Milo bag

* 305 *Q.*—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Food and Agriculture be pleased to state—

(*a*) whether plastic beads were found mixed with the Milo sold in the fair price shops of North Arcot district; and

(*b*) if so, the reason therefor?

மைலோ மூட்டையில் பிளாஸ்டிக் மணிகள்.

திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு உணவு-வேளாண்மை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) வட ஆற்காடு மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் விற்கப்பட்ட மைலோவில் பிளாஸ்டிக் மணிகள் கலந்திருந்தனவா ?

(இ) ஆமெனில், அதற்குக் காரணம் யாது ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி: (அ), (இ) பங்கீடு அட்டை வைத்துள்ளவர்களுக்கு விற்பனை செய்வதற்காக நியாய விலைக் கடை வணிகர் திரு. சிதம்பரம், 1968-ம் வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி காலை மைலோ மூட்டை ஒன்றைப் பிரித்தார். அதில் தானிய அளவுள்ள பிளாஸ்டிக் மணிகள் இருப்பதை கண்டார். 1968-ம் வருடம் அக்டோபர் மாதம் 30-ம் தேதி அன்று மறுபடியும் இன்னுமொரு மைலோ மூட்டையைப் பிரித்த பொழுது, அதிலும் பிளாஸ்டிக் மணிகளைக் கண்டார். மீதியுள்ள மூட்டைகளும் உடனடியாகச் சோதனை செய்யப்பட்டன. ஆனால், பிளாஸ்டிக் மணிகள் எதும் அவற்றில் காணப்படவில்லை. மற்ற கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மைலோ மூட்டைகளிலும் பிளாஸ்டிக் மணிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்காக அவைகளும் உடனே பரிசோதிக்கப்பட்டன. அந்த மூட்டைகளில் பிளாஸ்டிக் மணிகள் காணப்படவில்லை. இவற்றை அனுப்பிய இடத்தில் இந்தக் கலப்படம் தற்செயலாய் ஏற்பட்டிருக்கக்கூடும்.

திரு. என். சுந்தரேசத் தேவர் : உணவுக் கலப்படம் ஏற்படுவது அதிகமாகிக் கொண்டு வருகிறது. அரசு தீவிரமாக இதைத் தடுப்பதற்காக அப்படிப்பட்ட குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையைக் கொடுக்க முன்வருமா ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி: இத்தகைய கலப்படம் செய்கிறவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மைலோவை மத்திய சர்க்கார் Food